

(8 pages)

Reg. No. :

Code No. : 32340

Sub. Code : RST 05 B

B.A. DEGREE EXAMINATION, NOVEMBER 2011.

Fifth Semester

Skilled Based Subject – Tourism — Main

HOTEL ACCOUNTING

(For those who joined in July 2008 onwards)

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 1 = 10 marks)

Answer ALL the questions.

Choose the correct answer :

1. கீழ் வருவனவற்றுள் தங்கும் விடுதியின் ஒரே மாதிரியான கணக்கு முறை என்பது

(அ) USACI (ஆ) USOAICI
(இ) USLI (ஈ) USAI

Which of the following means uniform system of accounting in lodging industry?

(a) USACI (b) USOAICI
(c) USLI (d) USAI

2. யு.எஸ்.எ.சிஐ 10-வது பதிப்பில் காணப்படும் மாற்றம் தோன்றியது

(அ) உள்ளே-வெளியே

(ஆ) இந்தியா டுடே

(இ) தங்கும் விடுதி சஞ்சிகை மற்றும் பாட்டம் நைலன்

(ஈ) இவை அனைத்தும்

The changes found in the 10th edition of the USACI first appeared in _____.

- (a) Inside and outside
(b) India Today
(c) Lodging magazine and the bottom line
(d) All the above

3. ஒவ்வொரு துறையின் கணக்கீடுதலும் _____ கருதப்படுகிறது.

(அ) தனியாக

(ஆ) தூரம்

(இ) குறைந்த

(ஈ) இவை அனைத்தும்

With departmental accounting each department of an organization can be treated as a _____ department.

- (a) Separate (b) Long
(c) Short (d) All the above

4. குறித்தல், பிரித்தல், சுருக்குதல் போன்ற கலைகள் _____ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

- (அ) சேர்த்தல் (ஆ) கணக்கிடுதல்
(இ) விளையாடுதல் (ஈ) எதுவுமில்லை

_____ is defined as the art of recording, classifying and summarizing in an significant manner.

- (a) Adding (b) Accounting
(c) Playing (d) None of the above

5. _____ அறிக்கை வர்த்தகத்தின் செயல்பாடுகளை காண்பிக்கிறது.

- (அ) மீதி (ஆ) நேரம்
(இ) காலம் (ஈ) இவை அனைத்தும்

_____ is a statement showing the state of affairs of a business as on a specified date above.

- (a) balance sheet (b) time sheet
(c) date sheet (d) all the above

6. மீதி அறிக்கை சூத்திரம் கீழ்வருவனவற்றுள் எதை கொண்டிருக்க வேண்டும்?

- (அ) சொத்து (ஆ) பொறுப்பு
(இ) பங்குதாரர் மூலதனம் (ஈ) இவை அனைத்தும்

The balance sheet formula must have which of the following?

- (a) assets
(b) liabilities
(c) share holder's equity of capital
(d) all the above

7. ரசீது _____ எண்ணப்படுகிறது.

- (அ) அவசரமாக (ஆ) அறிவுப்பூர்வமாக
(இ) வரிசையாக (ஈ) எளிதாக

Vouchers are numbered _____.

- (a) seriously (b) senseably
(c) serially (d) simply

8. கடன் சீட்டு என்பது:

- (அ) கடன் புத்தகம் (ஆ) கடன் எண்
(இ) கடன் நோட் (ஈ) இவை அனைத்தும்

Debit memo is also called

- (a) debit book (b) debit number
(c) debit note (d) all the above

9. ஸ்டேண்டேட் விலை கணக்கிடு என்பது

- (அ) முன்கூட்டி தீர்மானிப்பது
(ஆ) முன்பணம் செலுத்துதல்
(இ) முன்பதிவு
(ஈ) இவை அனைத்தும்

Under standard costing all cost are —————.

- (a) predetermined (b) prepaid
(c) prerecorded (d) all the above

10. முன்கூட்டி தீர்மான விலைக்கும் நிஜ விலைக்கும் உள்ள வேறுபாடு என்பது

- (அ) பலவகை (ஆ) பேதம்
(இ) சரிபார்த்தல் (ஈ) இவை அனைத்தும்

The difference between pre determined costs and actual costs is known as

- (a) varity (b) variance
(c) verify (d) all the above

PART B — (5 × 5 = 25 marks)

Answer ALL the questions, choosing either (a) or (b).

11. (அ) ஒரே மாதிரியான கணக்கு முறையை சுருக்கமாக எழுதுக.

Give a short note on uniform system of accounts.

Or

- (ஆ) துறையின் வருவாய் பற்றி எழுதுக.

Write a note on departmental income.

12. (அ) பண கணக்கு முறைப்பற்றி எழுதுக.

Write a short note on cash system of accounting.

Or

- (ஆ) மொத்த லாப முறையை பற்றி எழுதுக.

Give a short note on Gross profit method.

13. (அ) வர்த்தகத்தின் சொந்தகாரர் பற்றி எழுதுக.

Write a short note on owner of a business.

Or

- (ஆ) சம கணக்கீடு பற்றி எழுதுக.

Explain the accounting equation.

14. (அ) வருகையாளர் அட்டவணை பேரேடு பற்றி எழுதுக.

Write a short note on visitors tabular ledger.

Or

- (ஆ) 'மாநகர பேரேடு' குறிப்பு வரைக.

Give a short note on city ledger.

15. (அ) சாதாரண ஸ்டேண்டேட் பற்றி எழுதுக.

Write a short note on normal standard.

Or

- (ஆ) ஸ்டேண்டேட் நேரம் பற்றி எழுதுக.

Give a short note on standard hour.

PART C — (5 × 8 = 40 marks)

Answer ALL questions, choosing either (a) or (b).

16. (அ) ஹோட்டலின் பரிமாணம் பற்றி விரிவான விடை தருக.

Write a detailed account on Hotel Quantity.

Or

- (ஆ) துறைகளின் வரவு செலவு அறிக்கையை பற்றி எழுது.

Write a detailed note on departmental income and expense statement.

17. (அ) துறை கணக்கிடுதலை பற்றி எழுதுக.

Give a detailed account on departmental accounting.

Or

- (ஆ) கணக்கிடுதலின் தன்மைகளை எழுதுக.

Write in detail the characteristics of accounting.

18. (அ) வியாபாரத்தின் மீதி பட்டியலின் முக்கியத்துவத்தை விளக்குக.

Give a detailed account on balance sheet and its importance in business.

Or

- (ஆ) சொத்துக்களை பற்றி விரிவான விடை தருக.

Give a detailed account on Assets.

19. (அ) கணக்கு பதிவேடு அட்டவணை முறைப் பற்றி எழுதுக.

Give a detailed account on Tabular system of book-keeping.

Or

- (ஆ) அடிச்சவடு மீதி பற்றி எழுதுக.

Write a detailed account on trial balance.

20. (அ) ஸ்டேண்டேட் விலைக்கும் மதிப்பீடு விலைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

Differentiate, in detail, between standard costs and estimated costs.

Or

- (ஆ) ஸ்டேண்டேட் விலையின் கருத்துப்பற்றி வரைக.

Give a detailed account on the concept of standard costing.